

# SRES - NFIR

## வருமான வரி பிடித்தத்திற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்தீர்களா?

வருமான வரி பிடித்தம் செய்வதற்கு இரண்டு விதமான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பழைய திட்டமுறைகளும், புதிய திட்டமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளதில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார்களா? உங்களுக்கான நேரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவாக தேர்ந்தெடுங்கள். படிவம் என். (12BB)ஐ தேர்ந்தெடுப்பவர்களுக்கு Rent, LTC, HBA Interest விலக்கு அளிக்கப்படும்.

80C: Deduction in respect of life insurance premium, deferred annuity, contributions to provident fund (PF), subscription to certain equity shares or debentures, etc. The deduction limit is Rs 1.5 lakh together with section 80CCC and section 80CCD(1).

80CCC: Deduction in respect of contribution to certain pension funds. The deduction limit is Rs 1.5 lakh together with section 80C and section 80CCD(1).

80E: Deduction in respect of interest on loan taken for higher education without any upper limit.

80G: Donations to certain funds, charitable institutions, etc. Depending on the nature of the donee, the limit varies from 100 per cent of total donation, 50 per cent of total donation or 50 per cent of donation with a cap of 10 per cent of gross income.

80TTA: Deductions in respect of interest on savings bank accounts up to Rs 10,000 in case of assessees other than Resident senior citizens.

Dr.M.இராகவையானி  
GS/NFIR & President/SRES

அறிக்கை  
எண் 1114  
09.07.2020

P.S.சுரியபிரகாசம்  
GS / SRES & JGS/NFIR

For More Details : [sresindia.org](http://sresindia.org) & Click SRES Circulars.